

வை கிர் தேவையுடைய பாடத்திட்டம் / New Syllabus

NEW

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

Department of Examinations, Sri Lanka

65 | T | I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2016 දෙසැම්බර්
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2016 டிசெம்பர்
General Certificate of Education (Ord. Level) Examination, December 2016

දෙවන බස - දෙමළ I, II
இரண்டாம் மொழி - தமிழ் I, II
Second Language - Tamil I, II

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

(65) இரண்டாம் மொழி - தமிழ்
வினாத்தாள் I

கவனிக்க :

- எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. இவ்வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 40 ஆகும்.
- 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1), (2), (3), (4) என இலக்கமிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.
- உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் இலக்கத்தை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளியை (X) இடுக.
- அவ்விடைத்தாளின் மறுபக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து, அவற்றைப் பின்பற்று.

கூடுகிய சூழி :

- සියලු ම ප්‍රශ්නවලට පිළිතුරු සපයන්න. මෙම පත්‍රය සඳහා මුළු ලකුණු 40කි.
- අංක 1 සිට 40 තෙක් ප්‍රශ්නවල, දී ඇති (1), (2), (3), (4) පිළිතුරුවලින් නිවැරදි හෝ වඩාත් ගැළපෙන හෝ පිළිතුර තෝරා ගන්න.
- ඔබට සැපයෙන උත්තර පත්‍රයේ එක් එක් ප්‍රශ්නය සඳහා දී ඇති කව අතුරෙන්, ඔබ තෝරා ගත් පිළිතුරෙහි අංකයට සැසඳෙන කවය තුළ (X) ලකුණ යොදන්න.
- එම පිළිතුරු පත්‍රයේ පිටුපස දී ඇති අනෙක් උපදෙස් ද පරෙස්සමෙන් කියවා, ඒවා පිළිපදින්න.

Note:

- Answer all questions. Total marks for this paper is 40.
- In each of the questions 1 to 40, pick one of the alternatives (1), (2), (3), (4) which you consider is correct or most appropriate.
- Mark a cross (X) on the number corresponding to your choice in the answer sheet.
- Further instructions are given on the back of the answer sheet. Follow them carefully.

- 1 - 5 வரையுள்ள வினாக்களில் தடித்த எழுத்தில் உள்ள சொல்லின் ஒத்த கருத்துள்ள சொல்லைத் தெரிவுசெய்க. 1 - 5 தைக் ப்‍රශ්නවල තද කළ අකුරුවලින් ඇති පදයට සමාන පදය තෝරන්න. In questions no. 1 - 5, select the synonyms for the words in bold print.

- சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
(1) கதிரவன் (2) திங்கள் (3) சந்திரன் (4) இராகு
- நான் ஆனந்த வித்தியாலய மாணவர் தலைவன்.
(1) திணைக்களம் (2) பாடசாலை (3) கோவில் (4) பல்கலைக்கழகம்
- நண்பா நீ அனுப்பிய கடிதம் கிடைத்தது.
(1) காசோலை (2) அஞ்சல் (3) விண்ணப்பம் (4) முகவரி
- பத்து மாதம் சுமந்தாயே! பாரில் என்னைப் பெற்ற தாயே!
(1) மலை (2) வீடு (3) பூமி (4) கடல்
- நாட்டு மக்கள் அரசனின் கட்டளையை ஏற்றனர்.
(1) மன்னன் (2) மந்திரி (3) பிரதமர் (4) ஜனாதிபதி

- 6 - 10 வரையுள்ள வினாக்களில் தடித்த எழுத்தில் உள்ள சொல்லின் எதிர்க்கருத்துள்ள சொல்லைத் தெரிவுசெய்க.
6 - 10 கைப் பூக்கெடுக்க கடி கை அடிக்கெடுக்க அடி படிக்கெடுக்க கைக்கெடுக்க
In questions no. 6 - 10, select the **antonyms** for the words in bold print.

6. தென்னாலிராமன் கூறுவதில் உண்மை இருப்பதை அரசன் உணர்ந்தான்.
(1) புரட்டு (2) அறிவு (3) மெய் (4) பொய்
7. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.
(1) வெட்கம் (2) குளிர் (3) இரக்கம் (4) வெப்பம்
8. ஆசிரியர் தாய்மொழியில் விருப்பை உண்டாக்கினார்.
(1) விருப்பம் (2) வலை (3) ஆர்வம் (4) வெறுப்பு
9. என் தாயின் அரவணையில் நான் மகிழ்வுடன் வாழ்ந்தேன்.
(1) இன்பம் (2) துக்கம் (3) இரக்கம் (4) வெறுப்பு
10. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
(1) குழந்தை (2) பிறப்பு (3) வாலிபம் (4) முதுமை

- 11 - 13 வரையான வினாக்களில் தடித்த எழுத்தில் உள்ள பேச்சு வழக்குச் சொல்லிற்கான எழுத்து வழக்குச் சொல்லைத் தெரிவுசெய்க.
11 - 13 கைப் பூக்கெடுக்க கடி கை அடிக்கெடுக்க அடி படிக்கெடுக்க கைக்கெடுக்க
In questions no. 11 - 13, select the words in **written form** for the words in spoken form given in bold print.

11. அவர் எங்கை போனார் ?
(1) யார் (2) எப்போது (3) எப்படி (4) எங்கே
12. வல்லாரை ஒரு கட்டு தாங்க.
(1) எடுங்கள் (2) தாருங்கள் (3) கொடுங்கள் (4) பாருங்கள்
13. என்ன மரக்கறி இருக்கு முதலாளி ?
(1) இருக்கினம் (2) இருக்குது (3) இருக்கிறது (4) இருக்கா

- 14 - 16 வரையுள்ள வினாக்களில் இடைவெளிகளை நிரப்புவதற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவுசெய்க.
14 - 16 கைப் பூக்கெடுக்க கடி கை அடிக்கெடுக்க அடி படிக்கெடுக்க கைக்கெடுக்க
In questions no. 14 - 16, select the most **suitable words** to fill in the blanks.

14. அவன் அழகாகப் பாடினான்.
..... அழகாகப் பாடினார்.
(1) அது (2) அவை (3) அவர்கள் (4) அவன்
15. நான் நன்றாக ஆடுவேன்.
..... நன்றாக ஆடத் தெரியும்.
(1) என்னோடு (2) என்னிடம் (3) என்னுடைய (4) எனக்கு
16. நான் பந்தை எடுக்கிறேன்.
..... பந்தை எடுக்கிறீர்கள்.
(1) நீ (2) நாங்கள் (3) எங்கள் (4) நீங்கள்

- 17 - 19 வரையுள்ள வினாக்களில் பொருத்தமான முடிக்கும் சொல்லைத் தெரிவுசெய்க.
17 - 19 கைப் பூக்கெடுக்க கடி கை அடிக்கெடுக்க அடி படிக்கெடுக்க கைக்கெடுக்க
In questions no. 17 - 19, select the suitable **ending words** to fill in the blanks.

17. நான் சுற்றுலா செல்கிறேன். அம்மா சுற்றுலா
(1) செல்கிறார் (2) செல்வேன் (3) செல்லுவார்கள் (4) சென்றார்கள்
18. அம்மா, அப்பா, அக்கா அனைவரையும் அன்புடன் கேட்டதாக நீ
(1) கூறினான் (2) கூறு (3) கூறினேன் (4) கூறுவான்
19. அதிபரால் வரவேற்புரை
(1) நிகழ்த்தினார் (2) கூறினார் (3) நிகழ்த்தப்பட்டது (4) அறிவிக்கப்பட்டது

- 31 மற்றும் 32 ஆகிய வினாக்களில் பிரிவு 'அ' வில் உள்ளதை முடிப்பதற்குப் பொருத்தமான சொல்லை 'ஆ' பிரிவிலிருந்து தெரிவுசெய்க.
31 ன் 32 பூண்டிலே 'அ' யின்னே டுதி னுடுடுடு டுடுடுடு டுடுடுடு 'ஆ' னுடுடுடு டுடுடுடு. டுடுடு டுடுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு.
In questions no. 31 - 32, the appropriate ending word for the phrases in 'அ' are given in 'ஆ'. Select the option that matches the words correctly.

31.

'அ'	'ஆ'		
1. அகத்தின் அழகு முகத்தில்	அ. விடாதே.		
2. ஆழமறியாமல் காலை	ஆ. தெரியும்.		
3. இளமையிற் கல்வி சிலையில்	இ. நினை.		
4. உப்பிட்டவரை உள்ளளவும்	ஈ. எழுத்து.		
(1) ஆ, அ, ஈ, இ	(2) அ, ஈ, இ, ஆ	(3) ஆ, இ, ஈ, அ	(4) அ, ஆ, ஈ, இ

32.

'அ'	'ஆ'		
1. வாழையின் இளையது	அ. சேவல்		
2. காலையில் கூவும் பறவை	ஆ. வெள்ளி விழா		
3. இருபத்தைந்தாவது வருடக் கொண்டாட்டம்	இ. சுயசரிதை		
4. தன்னைப் பற்றிக் கூறுவது	ஈ. குட்டி		
(1) ஆ, அ, ஈ, இ	(2) அ, ஈ, இ, ஆ	(3) ஈ, ஆ, இ, அ	(4) ஈ, அ, ஆ, இ

- 33 ஆகிய 34 ஆகிய வினாக்கள் ஒவ்வொன்றிலும் முதலிற் கொடுக்கப்பட்டுள்ள (அ), (ஆ) என்னும் இரு வாக்கியங்களும் பொருள் வேறுபடாதவாறு தனி வாக்கியமாக இணைக்கப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவுசெய்க.
33 ன் 34 பூண்டிலே 'அ' யின்னே டுதி னுடுடுடு டுடுடுடு டுடுடுடு 'ஆ' னுடுடுடு டுடுடுடு. டுடுடு டுடுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு டுடுடு.
In questions no. 33 and 34, select the sentence that combines the two sentences (அ) and (ஆ) correctly without changing the meaning.

33. (அ) நான் சோறு சாப்பிடுகிறேன்.

(ஆ) நீங்கள் சோறு சாப்பிடுகிறீர்கள்.

- (1) நானும் நீங்களும் சோறு சாப்பிடுகிறோம்.
(2) நாங்களும் நீங்களும் சோறு சாப்பிடுகிறோம்.
(3) நானும் நீங்களும் சோறு சாப்பிட்டோம்.
(4) நானும் நீங்களும் சோறு சாப்பிட்டேன்.

34. (அ) அண்ணா படம் பார்க்கின்றார்.

(ஆ) அக்கா படம் பார்க்கின்றார்.

- (1) அண்ணா, அக்கா படம் பார்க்கின்றார்.
(2) அண்ணாவுடன் அக்கா படம் பார்த்தாள்.
(3) அண்ணாவும் அக்காவும் படம் பார்த்தார்கள்.
(4) அண்ணாவும் அக்காவும் படம் பார்க்கின்றனர்.

- 35 மற்றும் 36 ஆகிய வினாக்களில் தரப்பட்டுள்ள சிங்களச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தெரிவுசெய்க.


35 - 36 සිංහල වචනයට ගැළපෙන දෙමළ වචනය තෝරන්න.

In questions No. 35 and 36, select the Tamil word that matches the Sinhala word.

35. සතුට : (1) இரவல் (2) இனிமை (3) இரக்கம் (4) இன்பம்
36. අනිත්ථාලය : (1) வானொலி (2) இணையம் (3) கணினி (4) தொலைபேசி

- 37 - 40 வரையான வினாக்களுக்குக் கீழ்வரும் அட்டவணையை அவதானித்து பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க. பகை டீ அகி பூசீகார்ட்ட அபுசகை கைப 37 - 40 கை பூசீகைலுப கிவர்ட்டி பிபூபுபு கைபரகை. In questions no. 37 - 40, study the graph and choose the correct answer from those given below.

குமார் தரம் 11 இல் படிக்கின்றான். அவன் இரண்டாம் தவணைப் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் கீழேயுள்ள வரையில் தரப்பட்டுள்ளன.



37. ஆகக் கூடிய புள்ளிகள் பெறப்பட்ட பாடம் எது ?
 (1) கணிதம் (2) தாய்மொழி (3) வரலாறு (4) ஆங்கிலம்
38. ஆகக் குறைந்த புள்ளிகள் பெறப்பட்ட பாடம் எது ?
 (1) வரலாறு (2) கணிதம் (3) ஆங்கிலம் (4) தாய்மொழி
39. எழுபத்தைந்து புள்ளிகளுக்கு மேல் பெறப்பட்ட பாடங்கள் எத்தனை ?
 (1) இரண்டு (2) மூன்று (3) நான்கு (4) ஐந்து
40. ஐம்பது வீதமான புள்ளிகள் பெற்ற பாடம் எது ?
 (1) ஆங்கிலம் (2) தாய்மொழி (3) கணிதம் (4) வரலாறு

**

NEW

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka

65 | T | I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2016 දෙසැම්බර්
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2016 டிசெம்பர்
General Certificate of Education (Ord. Level) Examination, December 2016දෙවන බස - දෙමළ I, II
இரண்டாம் மொழி - தமிழ் I, II
Second Language - Tamil I, II(65) இரண்டாம் மொழி - தமிழ்
வினாத்தாள் II

- * පகுති I இல் இருந்து இரண்டு வினாக்களுக்கும் பகுதி II இல் இருந்து எவையேனும் ஒரு வினாவுக்கும் பகுதி III இல் இருந்து இரண்டு வினாக்களுக்குமாக மொத்தம் ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
- * I කොටසෙහි ප්‍රශ්න දෙකටත්, II කොටසේ එක් ප්‍රශ්නයකටත්, III කොටසින් ප්‍රශ්න දෙකකටත් බැගින් ප්‍රශ්න පහකට පමණක් පිළිතුරු සපයන්න.
- * Answer only five questions including the two questions in Part I and selecting one question from Part II and selecting two questions from Part III.

பகுதி I

1. ● பின்வரும் தலைப்புகளில் ஒன்றைத் தெரிவுசெய்து தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி ஏறத்தாழ 100 சொற்கள் அமையுமாறு கட்டுரை ஒன்று எழுதுக.
දෙන ලද තොරතුරුවලට අනුව පහත මාතෘකාවලින් එකක් ගැන වචන 100 පමණ රචනයක් ලියන්න.
Write an essay of about 100 words on any one of the following topics according to the given information.

- அ. இரண்டாம் மொழி கற்றலின் அவசியம்
(i) இரண்டாம் மொழி என்றால் என்ன ?
(ii) இரண்டாம் மொழி கற்றலின் அவசியம்
(iii) இலங்கையில் அதன் முக்கியத்துவம்
(iv) கற்பதனால் உண்டாகும் பயன்கள் / கற்காமையால் ஏற்படும் தீமைகள்
- ஆ. கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை
(i) புத்தகத்தின் இன்றைய நிலை
(ii) புத்தகத்தின் உருவாக்கம்
(iii) அதன் பயன்பாடுகள்
(iv) இன்றைய நிலைக்கான காரணம்
- இ. நான் ரசித்த சிறுகதை
(i) தலைப்பு
(ii) கதைச் சுருக்கம்
(iii) கதையின் முடிவு
(iv) கதையின் சுவையான அம்சங்கள் / கதையால் பெறப்படும் படிப்பினை
- ஈ. சுற்றுலா மூலம் பெற்ற அனுபவம்
(i) சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள்
(ii) சுற்றுலா சென்ற இடங்கள்
(iii) சுற்றுலா மூலம் பெற்ற தகவல்கள்
(iv) சுற்றுலா மூலம் பெற்றுக்கொண்ட பயன்கள்
- உ. உழவர் திருநாள்
(i) உழவர் திருநாளின் நோக்கம்
(ii) உழவர் திருநாளின் முக்கிய நிகழ்வுகள்
(iii) உழவர் திருநாளில் விளையாட்டுகள்
(iv) உழவர் திருநாளின் பயன்கள்

(20 புள்ளிகள்)

2. ● பின்வரும் படத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக. ஒரு வாக்கியத்தில் நான்கு சொற்களுக்கு குறைபாமல் இருத்தல் வேண்டும்.
பனை சரணை பித்திரை சரணை கர கிழித் திரிவின் வகை பகை டிரைன். சிக் சிக் வாகைசெ விவன வகைசெ
கொடிவின் கிழி சரணை யுது யி.
Based on the picture given below and write five meaningful sentences. Each sentence should contains at least four words.



(10 புள்ளிகள்)

பகுதி II

- 3, 4 ஆம் வினாக்களுள் ஒன்றுக்கு மட்டும் விடை எழுதுக.
3 னை 4 புகைவெளித் தகைசெ சகைசெ சிலிரை டிரைன்.
Answer only one question from 3 and 4.
3. ● பின்வரும் பாடலை வாசித்து அதன்கீழ் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு பூரணமான வாக்கியங்களில் விடை எழுதுக.
பனை கலை சேல கிழிவா சகை சகை புகைவெளித் தகைசெ சிலிரை சகைசெ.
Read the following poem and answer the questions given below in complete sentences.

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை.

தினசப பழம் கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என் அப்பன் என் ஐயன் என்றால் - அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மான் ஒத்த பெண்ணை என்பான் - சற்று
மனம் மகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.

- (1) தீராத விளையாட்டுப் பிள்ளை யார் ?
- (2) எப்போது தட்டிப் பறிப்பான் ?
- (3) எவற்றை எட்டாத தூரத்தில் வைப்பான் ?
- (4) எதை ஒத்த பெண்ணை என்பான் ?
- (5) எப்போது கிள்ளி விடுவான் ?

(10 புள்ளிகள்)

